

பொதுத் தேர்வு வினாக்கள்

1. வாரா ஐயக்கடன் ஒதுக்கிற்குப் பின் மீதமுள்ள கடனாளிகள் என அழைக்கப்படுகின்றனர்.
2. இருப்பாய்வில் வங்கி கடன் ரூ.5,00,000/- 10% வீதம் (14.02) வட்டி செலுத்தியது ரூ.30,000 31.03 அன்று நிலுவையிலுள்ள வட்டி
3. அடக்க விலை அல்லது விலை, இதில் எது குறைவோ அந்த விலையில் இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படும்.
4. 31.03.2004 அன்றைய இருப்பாய்வின் படி முதல் ரூ.6,00,000 ஆகும். மற்றும் எடுப்பு ரூ.40,000 ஆகும். ஆண்டுக்கு 5% வீதம் எடுப்பு மீதான வட்டி ஆகும்.
5. முன்கூட்டிப் பெற்ற வருமானம் இருப்புநிலைக் குறிப்பின் பக்கத்தில் தோன்றும்.
6. நிகர இலாபம், இலாப நட்டக் கணக்கிலிருந்து கணக்கிற்கு மாற்றப்படுகிறது
7. 31.03.2005-ம் நாளைய இருப்பாய்வின்படி, 10% வங்கி கடன் (01.04.2004) ரூ.1,00,000 மற்றும் அளித்த வட்டி ரூ.4,000 எனில், கொடுபட வேண்டிய வட்டி
8. முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் இருப்புநிலைக் குறிப்பின் பக்கத்தில் தோன்றும்.
9. இருப்பாய்வில் வங்கி வைப்பு ரூ.30,000 ; வட்டி ஆண்டுக்கு 10% வீதம் (01.01.2005) பெற்ற வட்டி ரூ.25,000. 31.12.2005 அன்று கூடி உள்ள இன்னமும் பெற வேண்டிய வட்டி
10. இருப்புநிலைக் குறிப்பில் கடனீந்தோர் மீதான தள்ளுபடி ஒதுக்கு லிருந்து கழித்துக் காட்டுதல் வேண்டும்.
11. 01.04.2003 இருப்பாய்வில் வங்கிக் கடன் ரூ.7,00,000 வட்டி வீதம் ஆண்டுக்கு 10% வட்டி செலுத்தியது ரூ.50,000. 31.03.2004 அன்று நிலுவையிலுள்ள வட்டி ரூ.
12. இருப்புநிலைக் குறிப்பில் வாரா ஐயக்கடன் ஒதுக்கு லிருந்து கழித்துக் காட்டுதல் வேண்டும்.
13. 31.03.2005 அன்றைய இருப்பாய்வு கீழ்க்கண்டவற்றை வெளிப்படுத்துகிறது. முதலீடுகள் 10% ரூ.2,00,000 முதலீடுகள் மீது பெற்ற வட்டி ரூ.15,000 முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி ரூ.
14. கூடியுள்ள வருமானம் இன்னமும் பெறப்படாதது இருப்புநிலைக் குறிப்பின் பக்கத்தில் தோன்றும்
15. பற்பல கடனாளிகளிடமிருந்து திரும்ப பெற இயலாத கடன் எனப்படும்
16. பயன்படுத்துதல் அல்லது வழக்கொழிவு காரணமாக நிலைச் சொத்தின் மதிப்பில் உண்டாகும் குறைவு எனப்படுகிறது
17. 31.03.2004 அன்றைய இருப்பாய்வின் படி பற்பல கடனாளிகள் ரூ.30,500 சரிகட்டுதல் வாராக்கடன் ரூ.500 தள்ளுபடி, வாரா மற்றும் ஐயக்கடன் ஒதுக்கீடு 5% வீதம் ரூ.
18. வாங்கிய கடன் மீதான கொடுபட வேண்டிய வட்டி இருப்புநிலைக் குறிப்பின் பக்கத்தில் தோன்றும்.
19. கொடுபட வேண்டிய செலவுகள் இருப்புநிலைக் குறிப்பின் பக்கத்தில் தோன்றும்.
20. 31.03.2006 அன்றைய இருப்பாய்வின்படி முதல் ரூ.5,00,000 ஆகும். ஆண்டுக்கு 6% வீதம் முதல் மீதான வட்டி ஆகும்.
21. கணக்கியல் சமூலில் தயாரிப்பு கடைசி நிலையாகும்.
22. நிகர இலாபமானது, இலாப நட்டக் கணக்கிலிருந்து கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
23. கொடுபட வேண்டிய செலவுகள் இருப்புநிலைக் குறிப்பின் பக்கத்தில் தோன்றும்.
24. 31.03.2006 அன்றைய இருப்பாய்வின்படி முதல் ரூ.6,00,000 ஆகும் ஆண்டுக்கு 6% வீதம் முதல் மீது வட்டி
25. வரி விதிப்பவர்கள் முறையை ஏற்றுக்கொள்வதில்லை
26. இயந்திரத்தின் விற்பனை விலை ரூ.3,00,000 விற்பனை ஏற்பட்ட இலாபம் ரூ.28,000, இயந்திரத்தின் அடக்க விலை
27. நிலை அறிக்கை முறை முறை எனவும் அழைக்கப்படும்

28. முறையை பின்பற்றப்படாமல் பராமரிக்கப்படும் ஏடுகள் முழுமைபெறா பதிவேடுகள் எனப்படும்.
29. பொறுப்புகளை விட கூடுதலாக உள்ள சொத்துக்கள் ஆகும்.
30. சரிக்கட்டப்பட்ட இறுதி முதல் தொடக்க முதலைவிடக் குறைவாக இருப்பின் ஆகும்.
31. ஒரு நிலை அறிக்கை போன்று தோற்றமளிக்கும்.
32. முறையில், ஆள்சார் மற்றும் ரொக்கக் கணக்குகள் மட்டும் பராமரிக்கப்படுகின்றன.
33. ஒற்றைப்பதிவு முறையில் மற்றும் ரொக்கக் கணக்குகள் மட்டும் பராமரிக்கப்படுகின்றன.
34. கணக்கு, இருப்பு கட்டும் தொகையாக கடன் கொள்முதலை அறிவதற்கு உதவுகிறது.
35. இறுதி முதலை அறிவதற்கு ஆண்டு நிலை அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.
36. முறையில் கணக்கிடப்படும் இலாபம் தோராயமானது ஆகும்
37. ஒரு தொழில் நிறுமத்தின் முதல் ரூ.60,000 அதனுடைய பொறுப்புகள் ரூ.40,000 தொழிலில் அதனுடைய சொத்துக்கள் ஆகும்
38. முழுமைபெறா இரட்டைப் பதிவு முறையில் சொத்து மற்றும் கணக்குகள் பதியப்படுவதில்லை.
39. ஒரு நிறுவனத்தின் இறுதி முதல் ரூ.20,000 எடுப்பு ரூ.5,000 கூடுதல் முதல் ரூ.7,000 இலாபம் ரூ.3,000 எனில் தொடக்க முதல்
40. ஒரு தொழில் உரிமையாளரின் மொத்தச் சொத்துக்கள் ரூ.5,00,000 ; அவருடைய பொறுப்புகள் ரூ. 3,50,000; தொழிலில் அவருடைய முதல் ஆகும்.
41. 01.04.2005 ல் கடனீந்தோர் ரூ.121,000;31.03.2006ல் கடனீந்தோர் தொகை ரூ.1,30,000. அவ்வாண்டில் கடனீந்தோருக்கு செலுத்தப்பட்ட தொகை ரூ.2,09,000 எனில், அவ்வாண்டில் கடன் கொள்முதல் ஆகும்.
42. காப்பீட்டு முனை முறையில் ஆண்டுதோறும் தேய்மானம் செலுத்தப்படுகிறது.
43. ஒரு இயந்திரத்தை ரூ.10,00,000-க்கு விற்பதில் ஏற்பட்ட நட்டம் ரூ.1,00,000 எனில், அந்த இயந்திரத்தின் ஏட்டு மதிப்பு ஆகும்.
44. ஒரு இயந்திரத்தை ரூ.5,00,000-க்கு விற்பதில் ஏற்பட்ட இலாபம் ரூ.50,000 எனில், அந்த இயந்திரத்தின் ஏட்டு மதிப்பு ஆகும்.
45. ஒவ்வொரு ஆண்டும், சொத்தின் ஏட்டு மதிப்பின் மீது தேய்மானம் கணக்கிடும் முறை முறை என அழைக்கப்படும்.
46. ஒரு நிலைச் சொத்தின் விற்பனை விலை ரூ.75,000. விற்பனை செய்த நேரத்தில் அதன் ஏட்டு மதிப்பு ரூ.60,000. விற்பதில் கிடைத்த இலாபம் ரூ.
47. ஒரு சொத்தின் பயனளிப்புக் காலம் முடிந்த பிறகு அதை விற்பதில் கிடைக்கக் கூடிய தொகை மதிப்பு எனப்படும்.
48. பொறிவகை ஒன்றின் விற்பனை விலை ரூ.5,00,000. அதை விற்பதில் ஏற்பட்ட இலாபம் ரூ.59,000 எனில் அதன் ஏட்டு மதிப்பு ரூ.
49. விடுகருவிகள் போன்ற சொத்துக்கள் மீது தேய்மானம் நீக்குவதற்கு ஏற்ற முறை முறையாகும்.
50. குத்தகைகள் மீது தேய்மானம் கணக்கிட முறை பயன்படுத்தப்படுகிறது.
51. விற்பனை விலை சொத்தின் ஏட்டு மதிப்பை விடக் குறைவாக இருந்தால் அது ஒரு ஆகும்.
52. வெறுமையாதல் என்ற சொல் மதிப்பு இழத்தலைக்குறிக்கிறது.
53. ஒரு நிலைச் சொத்தின் விற்பனை விலை ரூ.65,000. விற்பனை செய்த நேரத்தில் அதன் ஏட்டு மதிப்பு ரூ.75,000. விற்பதில் ஏற்பட்ட நட்டம் ரூ.
54. விகிதங்கள் நிறுவனத்தின் நடப்பு செலுத்துகை திறனை அளவிடுகின்றன
55. நிகர இலாபத்திற்கும், விற்பனைக்கும் இடையேயான உறவே எனப்படுகிறது.

56. விகிதங்கள் முன் கணிப்புக்கு உதவுகிறது. இரு இனங்களுக்கு இடையேயான கணிதவியல் உறவை எண்ணிக்கை நிலையில் சொல்வது ஆகும்.
57. என்பது நீர்மை விகிதத்திலிருந்து மாற்றி அமைக்கப்பட்டதாகும்.
58. ஒரு நிறுவனத்தின் நடப்புச் சொத்துக்கள் ரூ.60,000 மற்றும் நடப்புப் பொறுப்புகள் ரூ.30,000 எனில், நடப்பு விகிதம் ஆகும்.
59. சரக்கிருப்பு விற்பனை விகிதம் என்றும் அழைக்கப்படுகிறது
60. . நீர்மைப் பொறுப்புகள் என்பது நடப்புப் பொறுப்புகளில் இருந்து யை கழித்த தொகையாகும்.
61. நீர்மை விகிதங்கள் நிறுவனத்தின் நீர்மைத் தன்மையை அளவிட உதவுகிறது.
62. விற்பனைக்கும், பயன்படுத்தப்பட்ட முதலுக்கும் இடையேயான உறவினைக் குறிக்கும் விகிதம் எனப்படும்.
63. . நீர்மைச் சொத்துகள் என்பது நடப்புச் சொத்துகளில் இருந்து மற்றும் யை கழித்த பின் உள்ள தொகையாகும்.
64. விகிதம் எத்தனை முறை வணிகத்தில் 'முதல்' கழல்கிறது என்பதை மடங்குகளின் வாயிலாக எடுத்துரைப்பதாகும்.
65. விற்பனையிலிருந்து விற்பனை பொருளின் அடக்க விலையை கழிப்பதன் மூலம் கணக்கிடலாம்.
66. ஆண்டுத் தொடக்கத்தில் சரக்கிருப்பின் மதிப்பு ரூ.72,000. ஆண்டு இறுதியில் சரக்கிருப்பின் மதிப்பு ரூ.48,000 எனில் சராசரி சரக்கிருப்பின் மதிப்பு
67. அனைத்து வகையுடைய விகிதங்களும் ஆல் கொடுக்கப்படும்.
68. நீர்மைப் பொறுப்புகள் ரூ.80,000 வங்கி மேல்வரைப் பற்று ரூ.25,000 எனில் நடப்பு பொறுப்புகள்
69. மொத்த விற்பனை ரூ.4,00,000 ஆக உள்ளபோது, ரொக்க விற்பனை ரூ.1,30,000 எனில், கடன் விற்பனை ரூ. ஆகும்.
70. ஒரு பயனுள்ள கருவியாக ரொக்கத் திட்டப் பட்டியல் உள்ளது
71. ரொக்கத் திட்டப்பட்டியல் என்றும் அழைக்கப்படுகின்றது.
72. ஒரு மாதத்தின் இறுதி ரொக்க இருப்பு அடுத்த மாதத்தின் இருப்பாகும்.
73. நடப்புக் கணக்கின் வரவு, இருப்பு நிலைக்குறிப்பில் பக்கத்தில் இடம் பெறும்.
74. கூட்டாண்மையின் மிக முக்கிய சிறப்பியல்பு பரஸ்பர முகமை ஆகும்.
75. ஒரு கூட்டாண்மையில் கூட்டாளிகள் இலாபம் அல்லது நட்டத்தை விகிதத்தில் பகிர்ந்து கொள்வர்.
76. சாதாரண இலாபத்தை விட சராசரி இலாபம் மிகுதிக்கு என்று பெயர்.
77. தொழிலின் இலாப நட்டங்களை கூட்டாளிகளிடையே விகிதத்தில் பங்கிட்டுக் கொள்கின்றனர்.
78. கூட்டாளிகளின் முதல் கணக்குகள் அல்லது மாறுபடும் முதலாக இருக்கும்.
79. ஒரு கூட்டாளியின் ஊதியம் குறிப்பிட்டிருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும்.
80. கூட்டாளிகளின் முதல் மீதான வட்டி குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.
81. கூட்டாண்மையில் நிலை முதல் முறையில் ஒவ்வொரு கூட்டாளிக்கும் தனிப்பட்ட முறையில் முதல் கணக்கு மற்றும் கணக்கு இருக்கும்.
82. கூட்டாளிகளின் கணக்குகள் பற்று இருப்பு அல்லது வரவு இருப்பைக் காட்டும்.
83. நற்பெயர் ஒரு சொத்து.
84. இந்தியக் கூட்டாண்மைச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு
85. பகிர்ந்து தரா நட்டம் இருப்பு நிலைக் குறிப்பின் பக்கத்தில் தோன்றும்.
86. ஒரு புலனாகாச் சொத்து, ஆனால் கற்பனைச் சொத்தல்ல.
87. பழைய இலாப விகிதத்திலிருந்து தியாக விகிதத்தைக் கழித்தால் கிடைப்பது
88. பகிர்ந்து தரா இலாபம் இருப்பு நிலைக் குறிப்பின் பக்கத்தில் தோன்றும்.

89. மறுமதிப்பீட்டில் ஏற்பட்ட மறுமதிப்பீட்டுக் கணக்கின் இருப்பு வெளிப்படுத்தும்.
90. மறுமதிப்பீட்டு முறையில், புதிய கூட்டாளி அவருடைய பங்காக ரொக்கம் கொண்டு வருவதில்லை.
91. ஒரு புதிய கூட்டாளியைச் சேர்க்கும் போது நற்பெயர் மதிப்பு குறைந்தால் ஆகும்.
92. விலகும் கூட்டாளிக்குச் சேர வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை எனில், அத்தொகை அவருடைய கணக்கிற்கு மாற்றப்படும்.
93. தொடரும் கூட்டாளிகள் விலகும் கூட்டாளியின் பங்கினைப் பகிர்ந்து கொள்ளும் விகிதம் விகிதம் எனப்படும்.
94. புதிய இலாபப் பகிர்வு விகிதத்திலிருந்துவிகிதத்தைக் கழித்தால் கிடைப்பது ஆதாய விகிதம் ஆகும்.
95. ABC ஆகிய கூட்டாளிகளின் இலாபப் பங்கு முறையே 1/2, 1/3, 1/6 ஆகும். 'A' கூட்டாண்மையிலிருந்து விலகினால், Bமற்று C-ன் புதிய இலாபப் பகிர்வு விகிதம்
96. ALtd என்ற நிறுவனம் பங்கு ஒன்று ரூ.10 வீதம் 60,000 பங்குகள் பொது மக்களால் ஒப்பப்பட்டன. அவை மீது ஆண்டு ஒன்றுக்கு ரூ.7 வீதம் அழைக்கப்பட்டது. எனில் அழைக்கப்படாத முதல் ஆகும்.
97. காப்பு முதல் போது மட்டும் வெளியிடப்படும்.
98. ஒரு நிறுவனம் ஒன்று ரூ.10 மதிப்புடைய 2,00,00 பங்குகளை பொது மக்களுக்கு வெளியிட்டது. அவற்றின் 1,50,000 பங்குகளை மட்டுமே பொதுமக்கள் வாங்க ஒப்புக் கொண்டால், அந்நிறுவனத்தின் ஒப்பிய முதல் ஆகும்.
99. என்பது நிறுவனத்தால் வெளியிடக் கூடிய அதிகபட்ச முதல் தொகை ஆகும்.
100. ஒரு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முதல் ரூ.4,00,000 ஒன்று ரூ.100 மதிப்புள்ள 4,000 பங்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அது 3,000 பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிட்டால், அதன் வெளிட்ட முதல் ஆகும்.
101. முதலினக் காப்பு என்பது இலாபத்தைக் குறிக்கின்றது.
102. அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் என்பது அந்நிறுவனத்தின் என்ற ஆவணத்தில் குறிக்கப்பட்டுள்ள மூலதனம் ஆகும்.
103. U லிமிடெட் நிறுவனம் முழுவதும் ஒப்பந்தப்பட்ட ரூ.10 முகமதிப்புடைய 70,000 பங்குகளை வெளியிட்டது. ஒவ்வொரு பங்கின் மதிப்பில் ரூ.7 அழைக்கப்பட்ட நிலையில் அழையா முதல் ரூ. ஆகும்.
104. G Ltd முழுவதும் ஒப்பப்பட்ட ஒவ்வொன்றும் ரூ.10 முக மதிப்புடைய 1,00,000 பங்குகள் வெளியிட்டது. அழைக்கப்பட்டத் தொகை பங்கொன்றுக்கு ரூ.7 எனில் அழைக்கப்படாத முதல் ரூ. ஆகும்.
105. இரு அழைப்புகளுக்கிடையே இருக்க வேண்டிய கால இடைவெளி ஆகும்.
106. ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் பங்கு ஒன்று ரூ.10 வீதம் 50,000 பங்குகள் பொதுமக்களால் ஒப்பப்பட்டன. அவை மீது பங்கு ஒன்றுக்கு ரூ.8 வீதம் அழைக்கப்பட்டது எனில் அழைக்கப்படாத முதல் ஆகும்.
107. அட்டவணை A-யின் படி அழைப்பு நிலுவைக்கு கணக்கிடப்படும் வட்டி % ஆகும்.
108. ஒரு நிறுவனம், பங்கொன்று ரூ.100 மதிப்புடைய 20,000 பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிட்டது. அவற்றில் 18,000 பங்குகளை மட்டுமே பொது மக்கள் வாங்க ஒப்புக் கொண்டால், அந்நிறுவனத்தின் ஒப்பிய முதல் ரூ. ஆகும்.
109. பொது வெளியீடு நாட்களுக்கு அதிகமாக அனுமதிக்கப்படுவது இல்லை.
110. ஒரு நிறுவனத்தின், குரும ஒப்பமாக வெளியிடப்பட்ட முதலில் பெற்று இருக்க வேண்டும்.
111. நிறுவனத்தின் அலுவலக கையொப்பமாக கருதப்படுகிறது.